



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 34]

CHENNAI, WEDNESDAY, JANUARY 31, 2024  
Thai 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

## Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public  
issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர்  
ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் குறித்த அறிவிக்கை

[ந.க.எண்.4166/2022/அ3, உ.இ.(உஊ)]

No. VI(2)/1(a)/2024.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தெரிவிக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளை மீறியும் அச்சட்டத்தின்பாற் இயற்றப்பட்டுள்ள விதிகளை மீறி பல்வேறு தலைப்புகளின்கீழ் பெறப்பட வேண்டிய வரிவருவாய் இனங்களை ஊராட்சிக்கு முறையாக ஈட்டாமலும், விதிமுறைகளைப் பின்பற்றாமலும் செலவினம் மேற்கொண்டு அதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு ரூ. 19,42,171/- நிதியிழப்பு ஏற்படுத்தியது ஊர்ஜிதமாவதால் இவர் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவதுடன் தனது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வார் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. B. சுனிதா., என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262 (1)-ன் கீழ் இந்த பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.

திருவள்ளூர்,  
2024 ஜனவரி 31.

த. பிரபுசங்கர்,  
ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்  
மாவட்ட ஆட்சித்தலைவர்.